

ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டு ஒப்பந்தம்

டிஜிட்டல் கல்வியறிவு என்பது, கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு ஊக்கமளித்து, நமது மாறிவரும் உலக சமூகத்தில் அவர்களை வாழத் தயார்ப்படுத்துவதின் ஒரு ஒருங்கிணைப்புப் பாகமாகும்.

மாணவர்கள் அனைவரும் அவர்களது பெற்றோர்கள்/பாதுகாவலர்களும் தாங்கள் படித்ததாக ஒப்புக்கொள்வதற்கும், புரிந்துகொள்வதற்கும், பாடசாலை/சபையின் மற்றும் தனிப்பட்ட விதத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான நிபந்தனைகள்/விதிகளை ஆதரிப்பதற்காகவும் இந்தக் கொள்கையின் ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்திட வேண்டும்.

இந்த ஒப்பந்தம் பாதுகாப்பான மற்றும் ஆதரவான பாடசாலைச் சூழலை உறுதி செய்வதற்கும் நெட்வொர்க் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலை/சபைத் தொழில்நுட்பம் என்ற சொல், பாடசாலைகளில் இருக்கும்போது, சபையால் வழங்கப்படும் கணினி நெட்வொர்க்குகள், தனித்த கணினிகள், கையடக்கச் சாதனங்கள், புற சாதனங்கள், டிஜிட்டல் மீடியா மற்றும் நினைவகச் சேமிப்புச் சாதனங்கள் போன்ற நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதை மட்டுமல்லாமல். கருவிகள் மற்றும்/அல்லது மற்ற மாணவர்கள் அல்லது சபை ஊழியர்களுடன் தொடர்பு கொள்வதையும் குறிக்கிறது.

மேலதிகத் தகவல்களுக்குத் தயவுசெய்து, பார்வையிடவும் [Board Policy #194.0 Use of Technology](#).

முதன்மை மாணவர்களுக்குரிய தொழில்நுட்பப் பயன்பாட்டு ஒப்பந்தம்

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, மாணவர்களின் பொறுப்பு:

- பாடசாலைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பாடசாலை நடத்தை நெறிமுறைகளைப் பின்பற்றுதல்
- பாடசாலைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் அனுமதி பெற்றிருத்தல்
- பாடசாலைத் தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் கையாளுதல்.
- ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி அல்லது அவருடன் கலந்தாலோசித்தபடி மட்டுமே இணைய வலைத்தளங்களைப் பார்வையிடல்.

- தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்திகளை எழுதும் போதும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும்போதும் கண்ணியத்துடன் நடந்து கொள்ளல்.
- கணினியில் ஏதாவது பிழை இருந்தால் உடனடியாக ஊழியர்களிடம் கூறுதல்.
- கணினித் திரையில் அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் ஏதாவது ஒன்றைப் பார்த்தால், உடனேயே ஊழியர்களிடம் தெரிவித்தல்.
- அவர்கள் ஒரு சகமாணவருடன் பணிபுரிந்தால் கணினியை நியாயமான முறையில் பகிர்ந்து பாவித்தல்.
- அவர்களின் சொந்த லாகின் (login) ஐ மட்டுமே பயன்படுத்துதல்.
- அவர்களின் லாகின் (login) மற்றும் கடவுச்சொல்லைக் (password) கற்றுக்கொள்ளல் மற்றும் அவர்களின் ஆசிரியர் அல்லது பெற்றோர்/பாதுகாவலர்களைத் தவிர வேறு யாருடனும் அவர்களின் கடவுச்சொற்களை ஒருபோதும் பகிராதிருத்தல்.

ஜூனியர்/இடைநிலை/மூத்த மாணவர்களுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டு ஒப்பந்தம்

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, மாணவர்களின் பொறுப்பு:

- பாடசாலைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பாடசாலை நடத்தை நெறிமுறைகளைப் பின்பற்றுதல்
- தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் கையாளுதல்.
- தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்திகளை எழுதும் போதும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும்போதும் கண்ணியத்துடன் நடந்து கொள்ளல்.
- கடவுச்சொற்கள் உட்பட மற்றவர்களின் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்களை மதித்தல்.
- தனிப்பட்ட தகவல்களைத் தனிப்பட்டதாகவே வைத்திருத்தல் (உ+ம். புகைப்படங்கள், பெயர்கள், முகவரிகள் அல்லது தொலைபேசி எண்களை இணையத்தில் வெளியிடக்கூடாது).
- ஆசிரியரால் ஒதுக்கப்பட்ட கல்வி நோக்கங்களுக்காகத் தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துதல்.
- ஒரு நூலியல், அடிக்குறிப்பு அல்லது பிற மேற்கோள்களில் உள்ள அனைத்து குறிப்புகளையும் இணைத்து இணையத்தில் பெறப்பட்ட தகவல்/ஊடகத்திற்கு மதிப்பளித்தல்.
- அறியப்பட்ட தொழில்நுட்ப, பாதுகாப்பு அல்லது பாதுகாப்புச் சிக்கல்களைப் பற்றித் தெரிவித்தல்.
- தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பொருத்தமற்ற அல்லது சங்கடமான சூழ்நிலைகளைப் பற்றிப் பணியாளர் ஒருவருக்கு அறிவித்தல்.
- அவர்களின் சொந்த லாகின் (login) ஐ மட்டுமே பயன்படுத்துதல்.

- ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்/பாதுகாவலர்(கள்) தவிர வேறு யாருடனும் கடவுச்சொற்களைப் பகிராதிருத்தல்.

மதிப்பீட்டு நோக்கங்களுக்காகச் சபை வழங்கும் மாணவர் கணக்குகள் மற்றும் தகவற் தொடர்புகளைக், கணினி ஒருமைப்பாட்டைப் பராமரிப்பதற்கும் மாணவர்கள் கணினியை பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துவதை உறுதிசெய்வதற்கும் ஊழியர்கள் அணுகலாம். இதன் விளைவாகச், சேமிக்கப்படும் கோப்புகள் அல்லது செய்திகள் தனிப்பட்டவை என்று மாணவர்கள் எதிர்பார்க்கக்கூடாது.

[பாடசாலைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்குரிய சபைக் கொள்கை #668.0 க்கும் ; தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் குறிக்கசபைக் கொள்கை #194.0 க்கும்](#) முரணான செயல்களுக்கான விளைவுகள்; இது தொடர்பான நடைமுறைகள் மற்றும் பாடசாலை நடத்தை விதிமுறைகளுக்கு அமையச் சலுகைகளை திரும்பப் பெறுவது முதல் பாடசாலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவது வரை இருக்கலாம்.